

# Mat

## Chapter 6

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Προσέχετε	δὲ	τῶν	δικαιοσύνην	ἔμψυχοι	μὴ	παροίω
	கவனமாயிருங்கள்	-ம்	-ஐ	நீதி	உங்கள்-உடைய	வேண்டாம்	செய்ய
	<a href="#">G4337</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1343</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3361</a>	<a href="#">G4160</a>
	ἔμπροσθεν	τῶν	ἀνθρώπων,	παρὸς	τὸ	θεοῦ	ἀποῶ;
	-முன்பாக	-ஆகிய	மனிதர்கள்	-நோக்கி	-ஐ	காணப்படுவதற்கு	அவர்களால்
	<a href="#">G1715</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0444</a>	<a href="#">G4314</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2300</a>	<a href="#">G0846</a>
	εἰ	δὲ	μήτις	μολοῖ	οὐκ	ἔχετε	παρὰ
	இல்லையேல்	-ம்	இல்லையேல்	கூலி	இல்லை	உங்களுக்கு-உண்டு	-இடத்தில்
	<a href="#">G1487</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1490</a>	<a href="#">G3408</a>	<a href="#">G3756</a>	<a href="#">G2192</a>	<a href="#">G3844</a>
	τῷ	Πατρὶ	ἔμψυχοι	τῷ	ἐν	τοῖς	ὀφθαλμοῖς.
	-ஆகிய	பிதா	உங்கள்-உடைய	-ஆகிய	-இல்	-ஆகிய	பரலோகங்கள்
	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3772</a>

“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2	Ὅταν	οὖν	παροῖς	ἐλεημοσύνην,	μὴ	σπλαγχνισθῆς		
	எப்பொழுது	ஆகையால்	நீ-செய்யும்போது	தர்மம்	வேண்டாம்	எக்காளம்-ஊது		
	<a href="#">G3752</a>	<a href="#">G3767</a>	<a href="#">G4160</a>	<a href="#">G1654</a>	<a href="#">G3361</a>	<a href="#">G4537</a>		
	ἔμπροσθεν	σοῦ,	ὡσαυτὸς	οἱ	ἠγαπῶντες	ἐν	ταῖς	
	-முன்பாக	உன்-உடைய	-போல	-ஆகிய	மாயக்காரர்	செய்கிறார்கள்	-இல்	-ஆகிய
	<a href="#">G1715</a>	<a href="#">G4771</a>	<a href="#">G5618</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5273</a>	<a href="#">G4160</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>
	συναγυγῆς	καὶ	ἐν	ταῖς	ῥύμαις,	ὅπως	διόρασθῆς	
	ஜெப-ஆலயங்கள்	-ம்	-இல்	-ஆகிய	தெருக்கள்	-என்று	மகிமைப்படுத்தப்படுமபடி	
	<a href="#">G4864</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4505</a>	<a href="#">G3704</a>	<a href="#">G1392</a>	
	παρὰ	τῶν	ἀνθρώπων.	ἀμὴν	λέγω	ἔμψυχοι,		
	-ஆல்	-ஆகிய	மனிதர்கள்	மெய்யாகவே	சொல்லுகிறேன்	உங்களுக்கு		
	<a href="#">G5259</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0444</a>	<a href="#">G0281</a>	<a href="#">G3004</a>	<a href="#">G4771</a>		
	ἀπέχουσα	τὸν	μολοῖ	ἀπὸ				
	பெற்றுக்கொண்டார்கள்	-ஐ	கூலி	அவர்கள்-உடைய				
	<a href="#">G0568</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3408</a>	<a href="#">G0846</a>				

ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3	σοῦ	δὲ	παροῖς	ἐλεημοσύνην,	μὴ	γνώσῃς	ἢ
	உன்-உடைய	-ஆனால்	செய்யும்போது	தர்மம்	வேண்டாம்	அறியாதிரு	-ஆகிய
	<a href="#">G4771</a>	<a href="#">G1161</a>	<a href="#">G4160</a>	<a href="#">G1654</a>	<a href="#">G3361</a>	<a href="#">G1097</a>	<a href="#">G3588</a>
	ἀριστέρα	σοῦ	τί	παροῖς	ἢ	δέξῃς	σοῦ,
	இடது-கை	உன்-உடைய	என்ன	செய்கிறது	-ஆகிய	வலது-கை	உன்-உடைய
	<a href="#">G0710</a>	<a href="#">G4771</a>	<a href="#">G5101</a>	<a href="#">G4160</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1188</a>	<a href="#">G4771</a>

நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கூடவது.

4	ὄραος -என்று <a href="#">G3704</a>	ἴ இருக்கும்படி <a href="#">G1510</a>	σοσ உன்-உடைய <a href="#">G4771</a>	ἦ -ஆகிய <a href="#">G3588</a>	ἐλεημοσὸσνη தர்மம் <a href="#">G1654</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	κρπατῷ; καὶ மறைவு -ம் <a href="#">G2927</a> <a href="#">G2532</a>
	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	Πατήρ பிதா <a href="#">G3962</a>	σοσ, உன்-உடைய <a href="#">G4771</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	βλέπωσ பார்க்கிற <a href="#">G0991</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	κρπατῷ, மறைவு <a href="#">G2927</a>
	ἀποδῶσσει பலன்-அளிப்பார் <a href="#">G0591</a>	σοι. உனக்கு <a href="#">G4771</a>						

அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

5	Καὶ -ம் <a href="#">G2532</a>	ὄταν எப்பொழுது <a href="#">G3752</a>	προσέχρησθε, ஜெபம்-செய்யும்போது <a href="#">G4336</a>	οὐκ அல்ல <a href="#">G3756</a>	ἔσεσθε இருப்பீர்கள் <a href="#">G1510</a>	ὡς -போல <a href="#">G5613</a>	οἱ -ஆகிய <a href="#">G3588</a>	
	ὑποκριταί, மாயக்காரர் <a href="#">G5273</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	φιλῶσισ விரும்புகிறார்கள் <a href="#">G5368</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -ஆகிய <a href="#">G3588</a>	συναγυγῶν ஜெப-ஆலயங்கள் <a href="#">G4864</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	ταῖς -ஆகிய <a href="#">G3588</a>	γυνῶν மூலைகள் <a href="#">G1137</a>	τῶν -ஆகிய <a href="#">G3588</a>	πλατειῶν வீதிகள் <a href="#">G4113</a>	ἐστῶτες நின்றகொண்டு <a href="#">G2476</a>	προσέχουσα, ஜெபம்-செய்ய <a href="#">G4336</a>	ὄραος -என்று <a href="#">G3704</a>	
	φανῶσισ காணப்படும்படி <a href="#">G5316</a>	τοῖς -ஆகிய <a href="#">G3588</a>	ἀνθρῶποισ. மனிதர்களுக்கு <a href="#">G0444</a>	ἀμῆν மெய்யாகவே <a href="#">G0281</a>	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	ὑμῖν, உங்களுக்கு <a href="#">G4771</a>		
	ἀπέχουσισ பெற்றுக்கொண்டார்கள் <a href="#">G0568</a>	τοὺς -ஐ <a href="#">G3588</a>	μυθῶν கூலி <a href="#">G3408</a>	ἀπῶν. அவர்கள்-உடைய <a href="#">G0846</a>				

அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6	σοσ உன்-உடைய <a href="#">G4771</a>	δὲ, நீ -ஆனால் <a href="#">G1161</a>	ὄταν எப்பொழுது <a href="#">G3752</a>	προσέχρη, ஜெபம்-செய்யும்போது <a href="#">G4336</a>	εἰσέλθε உள்ளே-போ <a href="#">G1525</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	ταμεῖὸν அறை <a href="#">G5009</a>	
	σοσ, உன்-உடைய <a href="#">G4771</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	κλεισας மூடி <a href="#">G2808</a>	την -ஐ <a href="#">G3588</a>	θύραν கதவு <a href="#">G2374</a>	σοσ, உன்-உடைய <a href="#">G4771</a>	πρόσεξα ஜெபம்-செய் <a href="#">G4336</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	Πατρί பிதா <a href="#">G3962</a>
	σοσ, உன்-உடைய <a href="#">G4771</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	κρπατῷ; καὶ மறைவு -ம் <a href="#">G2927</a> <a href="#">G2532</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	Πατήρ பிதா <a href="#">G3962</a>	σοσ, உன்-உடைய <a href="#">G4771</a>	
	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	βλέπωσ பார்க்கிற <a href="#">G0991</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	κρπατῷ, மறைவு <a href="#">G2927</a>	ἀποδῶσσει பலன்-அளிப்பார் <a href="#">G0591</a>	σοι. உனக்கு <a href="#">G4771</a>		

நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்.

7 Προσευχόμενοι δὲ μὴ βαταλογῆσατε,  
 ஜெபம்-செய்யும்போது -ம் வேண்டாம் வீண்-வார்த்தைகளை-திரும்பச்சொல்லுங்கள்  
[G4336](#) [G1161](#) [G3361](#) [G0945](#)

ὡσαυτὸ οἱ ἔθνη; δόκοντες γὰρ οἷα ἐν τῇ  
 -போல -ஆகிய புறஜாதியார் நினைக்கிறார்கள் ஏனெனில் -என்று -இல் -ஆகிய  
[G5618](#) [G3588](#) [G1482](#) [G1380](#) [G1063](#) [G3754](#) [G1722](#) [G3588](#)

παλλογία ἀπὸν εἰσακουσθήσονται.  
 மிகுதியான-வார்த்தைகள் அவர்கள்-உடைய கேட்கப்படுவார்கள்  
[G4180](#) [G0846](#) [G1522](#)

அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

8 μὴ οὖν ὁμολογήσατε ἀπὸ τοῦ οἵδεν γὰρ (ὁ  
 வேண்டாம் ஆகையால் ஒப்பாயிருங்கள் அவர்களுக்கு அறிவார் ஏனெனில் -ஆகிய  
[G3361](#) [G3767](#) [G3666](#) [G0846](#) [G1492](#) [G1063](#) [G3588](#)

θεὸς) ὁ Πατὴρ ἡμῶν ὁ Χριστὸς ἔχεται, παρὸ  
 தேவன் -ஆகிய பிதா உங்கள்-உடைய -ஆகிய தேவை உங்களுக்கு-உண்டு -முன்பாக  
[G2316](#) [G3588](#) [G3962](#) [G4771](#) [G3739](#) [G5532](#) [G2192](#) [G4253](#)

τὸ ἡμῶν ἀπὸν.  
 -ஆகிய நீங்கள் கேட்கும் அவரிடம்  
[G3588](#) [G4771](#) [G0154](#) [G0846](#)

அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

9 ὁπίσω οὖν προσεύχεσθε ἡμῶν, ἡμῶν,  
 இவ்விதமாக ஆகையால் ஜெபம்-செய்யுங்கள் நீங்கள் பிதாவே எங்கள்-உடைய  
[G3779](#) [G3767](#) [G4336](#) [G4771](#) [G3962](#) [G1473](#)

ὁ ἐν τῷ ὀπίσω, ἡμῶν ἡμῶν  
 -ஆகிய -இல் -ஆகிய பரலோகங்கள் பரிசுத்தமாக்கப்படுவதாக -ஐ நாமம்  
[G3588](#) [G1722](#) [G3588](#) [G3772](#) [G0037](#) [G3588](#) [G3686](#)

σοῦ.  
 உம்-உடைய  
[G4771](#)

நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

10 ἔλαβεν ἡ βασιλεία σου; γενήσεται τὸ θῆλημα σου,  
 வருவதாக -ஆகிய ராஜ்யம் உம்-உடைய ஆகுவதாக -ஐ சித்தம் உம்-உடைய  
[G2064](#) [G3588](#) [G0932](#) [G4771](#) [G1096](#) [G3588](#) [G2307](#) [G4771](#)

ὡς ἐν ὀπίσω, καὶ ἐπὶ γῆ.  
 -போல -இல் பரலோகம் அவ்வாறே -மேல் பூமி  
[G5613](#) [G1722](#) [G3772](#) [G2532](#) [G1909](#) [G1093](#)

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11 Τὸν ἄρτον ἡμῶν τὸν ἄλοισον δὸς ἡμῖν σήμερον;  
 -ஐ அப்பம் எங்கள்-உடைய -ஐ அன்றாட கொடும் எங்களுக்கு இன்று  
[G3588](#) [G0740](#) [G1473](#) [G3588](#) [G1967](#) [G1325](#) [G1473](#) [G4594](#)

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

- 12 καὶ ἄφεδες ἡμῖν τὰ ὀφειλήματα ἡμῶν, ὡς καὶ  
 -ம் மன்னியும் எங்களுக்கு -ஆகிய கடன்கள் எங்கள்-உடைய -போல -ம்  
[G2532](#) [G0863](#) [G1473](#) [G3588](#) [G3783](#) [G1473](#) [G5613](#) [G2532](#)
- ἡμεῖς ἀφῆκαμεν τοῖς ὀφειλέταις ἡμῶν;  
 நாங்கள் மன்னித்தோம் -ஆகிய கடனாளிகள் எங்கள்-உடைய  
[G1473](#) [G0863](#) [G3588](#) [G3781](#) [G1473](#)

எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.

- 13 καὶ μὴ εἰσενεύκηδες ἡμᾶς εἰς πειρασμόν, ἀλλὰ ῥῆσαι  
 -ம் வேண்டாம் கொண்டுபோ எங்களை -க்குள் சோதனை ஆனால் விடுவியும்  
[G2532](#) [G3361](#) [G1533](#) [G1473](#) [G1519](#) [G3986](#) [G0235](#) [G4506](#)
- ἡμᾶς ἀπό τοῦ πονηροῦ. <Ὅτι σοῦ ἐστίν ἡ  
 எங்களை -இலிருந்து -ஆகிய தீமை ஏனெனில் உம்-உடைய ஆகும் -ஆகிய  
[G1473](#) [G0575](#) [G3588](#) [G4190](#) [G3754](#) [G4771](#) [G1510](#) [G3588](#)
- βασίλειά καὶ ἡ δόξα καὶ ἡ δόξα εἰς τοὺς αἰῶνας.  
 ராஜ்யம் -ம் -ஆகிய வல்லமை -ம் -ஆகிய மகிமை -க்கு -ஆகிய யுகயுகங்கள்  
[G0932](#) [G2532](#) [G3588](#) [G1411](#) [G2532](#) [G3588](#) [G1391](#) [G1519](#) [G3588](#) [G0165](#)
- Ἀμήν.  
 ஆமென்  
[G0281](#)

எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்' என்பதே.

- 14 Ἐὰν ἔνθα ἀφῆτε τοῖς ἀντιπάλαις τὰ  
 ஏனெனில் ஏனெனில் மன்னிப்பீர்களேயானால் -ஆகிய மனிதர்களுக்கு -ஆகிய  
[G1437](#) [G1063](#) [G0863](#) [G3588](#) [G0444](#) [G3588](#)
- παρὰ τὸν αὐτῶν, ἀφῆσει καὶ ὑμῖν ὁ Πατήρ  
 குற்றங்கள் அவர்கள்-உடைய மன்னிப்பார் -ம் உங்களுக்கு -ஆகிய பிதா  
[G3900](#) [G0846](#) [G0863](#) [G2532](#) [G4771](#) [G3588](#) [G3962](#)
- ὅτι ὁ ὑμῶν ὁ ὀπίσθιος.  
 உங்கள்-உடைய -ஆகிய பரலோகத்தில்-உள்ள  
[G4771](#) [G3588](#) [G3770](#)
- மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
- 15 Ἐὰν δὲ μὴ ἀφῆτε τοῖς ἀντιπάλαις (τὰ  
 ஆனால் -ம் இல்லை மன்னிக்காவிட்டால் -ஆகிய மனிதர்களுக்கு -ஆகிய  
[G1437](#) [G1161](#) [G3361](#) [G0863](#) [G3588](#) [G0444](#) [G3588](#)
- παρὰ τὸν αὐτῶν), ὁ ὀπίσθιος ὁ Πατήρ ὑμῶν  
 குற்றங்கள் அவர்கள்-உடைய -ம்-இல்லை -ஆகிய பிதா உங்கள்-உடைய  
[G3900](#) [G0846](#) [G3761](#) [G3588](#) [G3962](#) [G4771](#)
- ἀφῆσει τὰ παρὰ τὸν αὐτῶν ὑμῶν.  
 மன்னிக்கமாட்டார் -ஆகிய குற்றங்கள் உங்கள்-உடைய  
[G0863](#) [G3588](#) [G3900](#) [G4771](#)
- மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.

16	“Οταν எப்பொழுது <a href="#">G3752</a>	δὲ -ம் <a href="#">G1161</a>	νηστεύετε, உபவாசம்-செய்யும்போது <a href="#">G3522</a>	μὴ வேண்டாம் <a href="#">G3361</a>	γίνεσθε ஆகுங்கள் <a href="#">G1096</a>	ὡς -போல <a href="#">G5613</a>	ὡς -ஆகிய <a href="#">G3588</a>
	παοκρῖται, மாயக்காரர் <a href="#">G5273</a>	σκυθρῶται; வாடின-முகமுள்ளவர்கள் <a href="#">G4659</a>	ἀφανίζουσιν மாற்றுகிறார்கள் <a href="#">G0853</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	τὰ -ஆகிய <a href="#">G3588</a>	παρ’ὧν முகங்கள் <a href="#">G4383</a>	
	ἀπὸν, அவர்கள்-உடைய <a href="#">G0846</a>	ὅπως -என்று <a href="#">G3704</a>	φανεῖσθε காணப்படும்படி <a href="#">G5316</a>	τοῖς -ஆகிய <a href="#">G3588</a>	ἀντιπρόσωπος மனிதர்களுக்கு <a href="#">G0444</a>		
	νηστεύοντες, உபவாசம்-செய்கிறவர்களாக <a href="#">G3522</a>		ἀμὴν மெய்யாகவே <a href="#">G0281</a>	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	ὑμῖν, உங்களுக்கு <a href="#">G4771</a>		
	ἀπέχουσιν பெற்றுக்கொண்டார்கள் <a href="#">G0568</a>	τὸν -ஐ <a href="#">G3588</a>	μωσὴν கூலி <a href="#">G3408</a>	ἀπὸν. அவர்கள்-உடைய <a href="#">G0846</a>			

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராத்தேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

17	σὺ நீ <a href="#">G4771</a>	δὲ, -ஆனால் <a href="#">G1161</a>	νηστεύων, உபவாசம்-செய்யும்போது <a href="#">G3522</a>	ἄλειψαί பூசிக்கொள் <a href="#">G0218</a>	σοὺ உன்-உடைய <a href="#">G4771</a>	τὴν -ஐ <a href="#">G3588</a>	κεφαλὴν, தலை <a href="#">G2776</a>
	καὶ -ம் <a href="#">G2532</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	παρ’ὧν முகம் <a href="#">G4383</a>	σοὺ உன்-உடைய <a href="#">G4771</a>	νίψαι, கழுவு <a href="#">G3538</a>		

நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.

18	ὅπως -என்று <a href="#">G3704</a>	μὴ வேண்டாம் <a href="#">G3361</a>	φανεῖσθε காணப்படுவாய் <a href="#">G5316</a>	τοῖς -ஆகிய <a href="#">G3588</a>	ἀντιπρόσωπος மனிதர்களுக்கு <a href="#">G0444</a>	νηστεύων, உபவாசம்-செய்கிறவனாக <a href="#">G3522</a>				
	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	Πατρί பிதா <a href="#">G3962</a>	σοὺ உன்-உடைய <a href="#">G4771</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	κρυφαίω; மறைவு <a href="#">G2927</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ὡς -ஆகிய <a href="#">G3588</a>
	Πατῆρ பிதா <a href="#">G3962</a>	σοὺ, உன்-உடைய <a href="#">G4771</a>	ὡς -ஆகிய <a href="#">G3588</a>	βλέπων பார்க்கிற <a href="#">G0991</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	κρυφαίω, மறைவு <a href="#">G2927</a>	ἀποδύσει பலன்-அளிப்பார் <a href="#">G0591</a>		
	σοι. உனக்கு <a href="#">G4771</a>									

அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

19	Mḥ வேண்டாம் <a href="#">G3361</a>	ἠθασυρίζετε சேர்த்துவையுங்கள் <a href="#">G2343</a>	ἔμψυ உங்களுக்கு <a href="#">G4771</a>	ἠθασυροὺς பொக்கிஷங்கள் <a href="#">G2344</a>	ἐπι -மேல் <a href="#">G1909</a>	τῆς -ஆகிய <a href="#">G3588</a>	γῆς, பூமி <a href="#">G1093</a>		
	ὄρου எங்கே <a href="#">G3699</a>	σῆς பூச்சி <a href="#">G4597</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	βρώσας துரு <a href="#">G1035</a>	ἀφαιζέει, அழிக்கிறது <a href="#">G0853</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ὄρου எங்கே <a href="#">G3699</a>	κλέπται திருடர்கள் <a href="#">G2812</a>	διωρῶσσοσιν கன்னமிடுகிறார்கள் <a href="#">G1358</a>
	καὶ -ம் <a href="#">G2532</a>	κλέπτουσιν; திருடுகிறார்கள் <a href="#">G2813</a>							

| பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

20	ἠθασυρίζετε சேர்த்துவையுங்கள் <a href="#">G2343</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	ἔμψυ உங்களுக்கு <a href="#">G4771</a>	ἠθασυροὺς பொக்கிஷங்கள் <a href="#">G2344</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ὄρου, பரலோகம் <a href="#">G3772</a>	ὄρου எங்கே <a href="#">G3699</a>		
	ὄρτε -ம்-இல்லை <a href="#">G3777</a>	σῆς பூச்சி <a href="#">G4597</a>	ὄρτε -ம்-இல்லை <a href="#">G3777</a>	βρώσας துரு <a href="#">G1035</a>	ἀφαιζέει, அழிக்கிறது <a href="#">G0853</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ὄρου எங்கே <a href="#">G3699</a>	κλέπται திருடர்கள் <a href="#">G2812</a>	ὄρ இல்லை <a href="#">G3756</a>
	διωρῶσσοσιν கன்னமிடுகிறார்கள் <a href="#">G1358</a>	ὄρδὲ -ம்-இல்லை <a href="#">G3761</a>	κλέπτουσιν. திருடுகிறார்கள் <a href="#">G2813</a>						

| பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறது இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

21	ὄρου எங்கே <a href="#">G3699</a>	γάρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἐστιν இருக்கிறது <a href="#">G1510</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ἠθασυρὸς பொக்கிஷம் <a href="#">G2344</a>	σοσ, உன்-உடைய <a href="#">G4771</a>	ἐκεί அங்கே <a href="#">G1563</a>	ἔστα இருக்கும் <a href="#">G1510</a>
	καὶ -ம் <a href="#">G2532</a>	ἣ -ஆகிய <a href="#">G3588</a>	καρδία இருதயம் <a href="#">G2588</a>	σοσ. உன்-உடைய <a href="#">G4771</a>				

| உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.

22	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	λύχνος விளக்கு <a href="#">G3088</a>	τοῦ -ஆகிய <a href="#">G3588</a>	σώματος சரீரம் <a href="#">G4983</a>	ἐστιν ஆகும் <a href="#">G1510</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ὀφθαλμὸς; கண் <a href="#">G3788</a>	ἐν ஆனால் <a href="#">G1437</a>	ὄρ ஆகையால் <a href="#">G3767</a>
	ἣ இருந்தால் <a href="#">G1510</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ὀφθαλμὸς கண் <a href="#">G3788</a>	σοσ உன்-உடைய <a href="#">G4771</a>	ἀλαοῦς, நல்லதாக <a href="#">G0573</a>	ὄλον முழு <a href="#">G3650</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	σῶμα சரீரம் <a href="#">G4983</a>	σοச உன்-உடைய <a href="#">G4771</a>
	φωτεῖνόν ஒளியுள்ளதாக <a href="#">G5460</a>	ἔστα. இருக்கும் <a href="#">G1510</a>							

| கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.

23	ἐὼν ஆனால் <a href="#">G1437</a>	δὲ -ம் <a href="#">G1161</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ὀφθαλμοῦς கண் <a href="#">G3788</a>	σοῦ உன்-உடைய <a href="#">G4771</a>	πονηρὸς கெட்டதாக <a href="#">G4190</a>	ἦ, இருந்தால் <a href="#">G1510</a>	ὄλον முழு <a href="#">G3650</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	
	σῶμα சரீரம் <a href="#">G4983</a>	σοῦ உன்-உடைய <a href="#">G4771</a>	σκοτεινὸν இருளாக <a href="#">G4652</a>	ἔστα. இருக்கும் <a href="#">G1510</a>	εἰ ஆனால் <a href="#">G1487</a>	οὖν ஆகையால் <a href="#">G3767</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	φῶς ஒளி <a href="#">G5457</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	σοὶ உன்னில் <a href="#">G4771</a>	σκότος இருள் <a href="#">G4655</a>	ἐστίν, ஆகுமானால் <a href="#">G1510</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	σκότος இருள் <a href="#">G4655</a>	πάρσων! எவ்வளவு <a href="#">G4214</a>				

உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்!

24	Ὁὐδέις ஒருவனும் <a href="#">G3762</a>	δύναται கூடாது <a href="#">G1410</a>	δυσὶ இரண்டு <a href="#">G1417</a>	κυρίως எஜமான்களுக்கு <a href="#">G2962</a>	δουλεύει; ஊழியம்-செய்ய <a href="#">G1398</a>	ἦ ஒன்றில் <a href="#">G2228</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	
	τὸν -ஐ <a href="#">G3588</a>	ἕνα ஒருவனை <a href="#">G1520</a>	μυθήσει, வெறுப்பான் <a href="#">G3404</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	τὸν -ஐ <a href="#">G3588</a>	ἔτερον மற்றவனை <a href="#">G2087</a>	ἀγαπήσει; நேசிப்பான் <a href="#">G0025</a>	ἦ அல்லது <a href="#">G2228</a>
	ἐνὸς ஒருவனோடு <a href="#">G1520</a>	ἀντιέξεται, பற்றிக்கொள்வான் <a href="#">G0472</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	τοῦ -ஆகிய <a href="#">G3588</a>	ἔτερον மற்றவனை <a href="#">G2087</a>	καταφρονήσει. அசட்டை-செய்வான் <a href="#">G2706</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>	
	δύνασθαι உங்களால்-கூடாது <a href="#">G1410</a>	Θεῷ தேவனுக்கும் <a href="#">G2316</a>	δουλεύει, ஊழியம்-செய்ய <a href="#">G1398</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	μαμῶν. மாம்மோனுக்கும் <a href="#">G3126</a>			

இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

25	Διὰ ஆகையால் <a href="#">G1223</a>	τοῦτο இதை <a href="#">G3778</a>	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	ὑμῖν, உங்களுக்கு <a href="#">G4771</a>	μὴ வேண்டாம் <a href="#">G3361</a>	μεριμνᾶτε கவலைப்படுங்கள் <a href="#">G3309</a>	τῇ -ஆகிய <a href="#">G3588</a>			
	ψυχῇ ஆத்துமா <a href="#">G5590</a>	ὑμῶν, உங்கள்-உடைய <a href="#">G4771</a>	τί என்ன <a href="#">G5101</a>	φάγητε சாப்பிடுவீர்கள் <a href="#">G5315</a>	ἦ அல்லது <a href="#">G2228</a>	τί என்ன <a href="#">G5101</a>	πίητε; குடிப்பீர்கள் <a href="#">G4095</a>			
	μηδὲ -ம்-இல்லை <a href="#">G3366</a>	τῷ -ஆகிய <a href="#">G3588</a>	σώματι சரீரம் <a href="#">G4983</a>	ὑμῶν, உங்கள்-உடைய <a href="#">G4771</a>	τί என்ன <a href="#">G5101</a>	ἐνδύσθησθε. உடுத்துவீர்கள் <a href="#">G1746</a>	ὀψι அல்லவா <a href="#">G3780</a>	ἦ -ஆகிய <a href="#">G3588</a>		
	ψυχῇ ஆத்துமா <a href="#">G5590</a>	παλιόν மேலானது <a href="#">G4119</a>	ἐστί ஆகும் <a href="#">G1510</a>	τῆς -ஆகிய <a href="#">G3588</a>	τροφῆς, ஆகாரம் <a href="#">G5160</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	σῶμα சரீரம் <a href="#">G4983</a>	τοῦ -ஆகிய <a href="#">G3588</a>	ἐνδύματος? உடை <a href="#">G1742</a>

ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

26	ἐμπλήψατε பாருங்கள் <a href="#">G1689</a>	εἰς -ஐ <a href="#">G1519</a>	τὰ -ஆகிய <a href="#">G3588</a>	παιτεῖν பறவைகள் <a href="#">G4071</a>	τοῖς -ஆகிய <a href="#">G3588</a>	ὁρᾶν வானம் <a href="#">G3772</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>	ὅπου இல்லை <a href="#">G3756</a>
	σαῖρον விதைக்கிறது <a href="#">G4687</a>	ὁὐδὲ -ம்-இல்லை <a href="#">G3761</a>	θρησκείαν அறுவடை-செய்கிறது <a href="#">G2325</a>	ὁὐδὲ -ம்-இல்லை <a href="#">G3761</a>	συνάγουσαν சேர்க்கிறது <a href="#">G4863</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>		
	ἀποθνήσκουσιν களஞ்சியங்கள் <a href="#">G0596</a>	καὶ ஆயினும் <a href="#">G2532</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	Πατὴρ பிதா <a href="#">G3962</a>	ἑμῶν உங்கள்-உடைய <a href="#">G4771</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ὁρᾶν பரலோகத்தில்-உள்ள <a href="#">G3770</a>	
	τρεφεί போஷிக்கிறார் <a href="#">G5142</a>	ἀπὸ அவைகளை <a href="#">G0846</a>	ὁὐχ அல்லவா <a href="#">G3756</a>	ἑμῶν நீங்கள் <a href="#">G4771</a>	μᾶλλον அதிகமாக <a href="#">G3123</a>	διὰ மேலானவர்கள் <a href="#">G1308</a>		
	ἀπὸ அவைகளைவிட <a href="#">G0846</a>							

வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

27	τίς யார் <a href="#">G5101</a>	δὲ -ம் <a href="#">G1161</a>	ἐξ -இலிருந்து <a href="#">G1537</a>	ἑμῶν உங்கள்-உடைய <a href="#">G4771</a>	μερῶν கவலைப்படுகிறவன் <a href="#">G3309</a>	δύναται கூடும் <a href="#">G1410</a>	προσθεῖναι கூட்டிக்கொள்ள <a href="#">G4369</a>
	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>	ἡλικίαν ஆயுள் <a href="#">G2244</a>	ἀπὸ அவன்-உடைய <a href="#">G0846</a>	πῆχυν முழம் <a href="#">G4083</a>	ἕνα? ஒரு <a href="#">G1520</a>	

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28	καὶ -ம் <a href="#">G2532</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>	ἐνδύματα உடை <a href="#">G1742</a>	τί ஏன் <a href="#">G5101</a>	μερῶν கவலைப்படுகிறீர்கள் <a href="#">G3309</a>	καταμάττετε கவனியுங்கள் <a href="#">G2648</a>	τὰ -ஐ <a href="#">G3588</a>	
	κρίνα லீலிப்பூக்கள் <a href="#">G2918</a>	τοῖς -ஆகிய <a href="#">G3588</a>	ἄγροισιν வயல் <a href="#">G0068</a>	ἄσπερον எப்படி <a href="#">G4459</a>	ἀξάνουσιν வளருகிறது <a href="#">G0837</a>	ὅπου இல்லை <a href="#">G3756</a>	καταμάττετε உழைக்கிறது <a href="#">G2872</a>	ὁὐδὲ -ம்-இல்லை <a href="#">G3761</a>
	ἠρῶσιν நூற்கிறது <a href="#">G3514</a>							

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறது என்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

29	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	δὲ -ம் <a href="#">G1161</a>	ὑμῖν உங்களுக்கு <a href="#">G4771</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>	ὁὐδὲ -ம்-இல்லை <a href="#">G3761</a>	Σολομῶν சாலொமோன் <a href="#">G4672</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	πάλιν எல்லா <a href="#">G3956</a>
	τῇ -ஆகிய <a href="#">G3588</a>	δόξη மகிமை <a href="#">G1391</a>	ἀπὸ அவன்-உடைய <a href="#">G0846</a>	περιβόητον அலங்கரிக்கப்பட்டான் <a href="#">G4016</a>	ὡς -போல <a href="#">G5613</a>	ἔτι ஒன்று <a href="#">G1520</a>	τοῦτων இவைகளில் <a href="#">G3778</a>	

என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30	εἰ ஆனால் <a href="#">G1487</a>	δὲ -ம் <a href="#">G1161</a>	τοὺς -ஐ <a href="#">G3588</a>	χόρτον புல் <a href="#">G5528</a>	τοῦ -ஆகிய <a href="#">G3588</a>	ἀγροῦ, வயல் <a href="#">G0068</a>	σήμερον இன்று <a href="#">G4594</a>	ὄντα, இருக்கிற <a href="#">G1510</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ἀπὸ நாளை <a href="#">G0839</a>
	εἰς -க்குள் <a href="#">G1519</a>	κλίβανον அடுப்பு <a href="#">G2823</a>	βιλλόμενον, போடப்படுகிற <a href="#">G0906</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	Θεὸς தேவன் <a href="#">G2316</a>	οὐτως இவ்வாறு <a href="#">G3779</a>	ἀμφιένυσσιν, உடுத்துவிக்கிறார் <a href="#">G0294</a>	ὁ அல்லவா <a href="#">G3756</a>		
	παλλῶ மிகவும் <a href="#">G4183</a>	μᾶλλον அதிகமாக <a href="#">G3123</a>	ἔμῃ, உங்களை <a href="#">G4771</a>	ὀλιγόπιστοι? அற்ப-விசுவாசிகளே <a href="#">G3640</a>						

விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

31	μή வேண்டாம் <a href="#">G3361</a>	οὐκ ஆகையால் <a href="#">G3767</a>	μεριμνήσητε, கவலைப்படுங்கள் <a href="#">G3309</a>	λέγοντες, சொல்லி <a href="#">G3004</a>	τί என்ன <a href="#">G5101</a>	φάγωμεν? சாப்பிடுவோம் <a href="#">G5315</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>
	τί என்ன <a href="#">G5101</a>	παίμεν? குடிப்போம் <a href="#">G4095</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	τί என்ன <a href="#">G5101</a>	παρβιάλωμεθα? உடுத்துவோம் <a href="#">G4016</a>		

ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள்.

32	πάντα எல்லா <a href="#">G3956</a>	ἐν ஏனெனில் <a href="#">G1063</a>	ταῦτα இவைகளை <a href="#">G3778</a>	τὰ -ஆகிய <a href="#">G3588</a>	ἔθνη புறஜாதிகள் <a href="#">G1484</a>	ἐπιζητοῦσιν; தேடுகிறார்கள் <a href="#">G1934</a>	οἷδεν அறிவார் <a href="#">G1492</a>
	ἐν ஏனெனில் <a href="#">G1063</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	Πατὴρ பிதா <a href="#">G3962</a>	ἡμῶν உங்கள்-உடைய <a href="#">G4771</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	οὐράνιος பரலோகத்தில்-உள்ள <a href="#">G3770</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>
	ἔρῃ உங்களுக்கு-தேவை <a href="#">G5535</a>	ταύτων இவைகள் <a href="#">G3778</a>	ἀπάντων. எல்லாவற்றையும் <a href="#">G0537</a>				

இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரம்பிதா அறிந்திருக்கிறார்.

33	ζητεῖτε தேடுங்கள் <a href="#">G2212</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	παῦτον முதலாவது <a href="#">G4412</a>	τὴν -ஐ <a href="#">G3588</a>	βασίλειαν ராஜ்யம் <a href="#">G0932</a>	[τοῦ -ஆகிய <a href="#">G3588</a>	θεοῦ], தேவன் <a href="#">G2316</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	τὴν -ஐ <a href="#">G3588</a>
	δικαιοσύνην நீதி <a href="#">G1343</a>	ἀποῦ; அவர்-உடைய <a href="#">G0846</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	ταῦτα இவைகள் <a href="#">G3778</a>	πάντα எல்லாம் <a href="#">G3956</a>	προσεθίγησεται கூட்டிக்கொடுக்கப்படும் <a href="#">G4369</a>	ἡμῶν. உங்களுக்கு <a href="#">G4771</a>		

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.

34    μὴ                    οὐκ                    μερμυνησητε                    εἰς                    τῆν                    αἵματιν,                    ἢ                    ὑδρα  
வேண்டாம்    ஆகையால்    கவலைப்படுங்கள்                    -க்கு                    -ஐ                    நாளை                    -ஆகிய                    ஏனெனில்  
[G3361](#)                    [G3767](#)                    [G3309](#)                    [G1519](#)                    [G3588](#)                    [G0839](#)                    [G3588](#)                    [G1063](#)

αἵματιν    μερμυνησει                    ἐαυτῶν.                    ἀρετὸν                    τῆν                    ἡμέραν                    ἢ                    κακία  
நாளை    கவலைப்படும்                    தனக்கே                    போதும்                    -ஆகிய                    நாள்                    -ஆகிய                    தீமை  
[G0839](#)                    [G3309](#)                    [G1438](#)                    [G0713](#)                    [G3588](#)                    [G2250](#)                    [G3588](#)                    [G2549](#)

αὐτῶν.

அதற்கு-உடைய

[G0846](#)

ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.